

**DEPARTEMENT  
BILDUNG, KULTUR UND SPORT**

Vorsteher

**Alex Hürzeler**  
Regierungsrat  
Bachstrasse 15, 5001 Aarau  
Telefon zentral 062 835 20 00  
Fax 062 835 20 06  
alex.huerzeler@ag.ch  
www.ag.ch/bks

ஆர்காவ் தொடக்கப்பள்ளி  
மாணவர்களின்  
பெற்றோர்களுக்கு

02 ஆகஸ்ட் 2021

**பள்ளிகளில் தொடர்ச்சியான கோவிட் 19 பரிசோதனைகள்**

அன்புள்ள பெற்றோர்களே,

பள்ளிகளிலும் பெரிய அளவில் சோதனை நடத்துவது என்று ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஆர்காவ் அரசு சபை முடிவெடுத்தது. டெல்டா திரிபின் அதிகரிக்கும் விகிதத்துடன், சர்வதேசப் பயணத்துடன் கூடிய விடுமுறைகளும், மாறுபட்ட சமூகத் தொடர்புகளும், கோடை விடுமுறைக்குப் பிறகு, இலையுதிர்காலத்தில், பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் சாத்தியம் உண்டு. எனவே இந்தப் பெருந்தொற்றைச் சமாளிப்பதற்கு தொடர்ச்சியான பரிசோதனைகள் முக்கியப் பங்காற்றும் என்று ஆர்காவ் அரசு சபை நம்புகிறது.

**இப்பொழுது உங்கள் குழந்தையின் பள்ளி வாராந்திர அடிப்படையில் தொடர்ச்சியான பரிசோதனைக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும். உங்கள் குழந்தை பரிசோதனைகள் செய்துகொள்வது தன்னார்வத்திலானது மற்றும் கட்டணம் இல்லாதது.**

கூறப்படும் இந்தப் பரிசோதனைகள் உமிழ்நீர் மாதிரிகளை உள்ளடக்கியது. அவை காலையில் இல்லத்தில் எடுக்கப்படும். உமிழ்நீர் மாதிரி எடுப்பதால் அசௌகரியமோ, வலியோ ஏற்படாது. அதன் பிறகு உங்கள் குழந்தை அந்த மாதிரியை பள்ளிக்கு எடுத்துச் செல்லும். அதன்பிறகு அது வகுப்பிலிருந்து பெறப்பட்ட பிற மாதிரிகளுடன் அநாமதேயமாகக் கலக்கப்பட்டு, ஒரு ஆய்வகத்தில் சோதிக்கப்படும்.

அதுபோன்ற ஒரு மாதிரி நேர்மறையான முடிவைக் காட்டினால், இந்த வகுப்பில் பங்கேற்கும் நபர்கள் அனைவரும் பள்ளியில் மீண்டும் ஒருமுறை தனியாகச் சோதிக்கப்படுவார்கள். கலக்கப்பட்ட மாதிரி அல்லது தனிப்பட்ட மாதிரி நேர்மறையான முடிவைக் காட்டினால் அதுகுறித்து உங்களுக்கும், உங்கள் குழந்தையின் பள்ளிக்கும் நேரடியாகத் தெரிவிக்கப்படும். சோதனையில் நேர்மறை முடிவைக் காட்டும் தனிநபர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களின் தொடர்புகள் கண்டறியப்படுவார்கள் (CONTI).

தன்னார்வப் பரிசோதனைகளுக்கு, நீங்கள் ஒவ்வொரு நபருக்கும் ஒருமுறை ஆன்லைனில் பதிவு செய்யவேண்டும். பதிவு செய்வதற்கான இணைப்பை நீங்கள் நேரடியாக உங்கள் குழந்தையின் பள்ளியிலிருந்து பெறுவீர்கள். இந்தப் பதிவின் மூலம் தொடர்ச்சியான பரிசோதனைகளுக்கும், அவற்றுக்குத் தேவையான தரவுச் செயலாக்கத்துக்கும் வெளிப்படையாக **உங்களுடைய தனிப்பட்ட ஒப்புதல்த் தருகிறீர்கள்.**

தொடர்ச்சியான பரிசோதனைகள் குறித்து உங்களுக்கு இருக்கக்கூடிய ஏதாவது கேள்விகளுக்கு உங்கள் பள்ளி மகிழ்ச்சியுடன் பதிலளிக்கும். மேலும் தகவல்களுக்கு, நீங்கள் பின்வரும் இணைய முகவரிக்கும் வருகை தரலாம் [www.ag.ch/coronavirus-rete](http://www.ag.ch/coronavirus-rete).

இந்த நடவடிக்கைகள் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த உதவி, பள்ளியின் உறுப்பினர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் போதிய பாதுகாப்பைத் தரும் என நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.

உங்களுடைய நம்பிக்கைக்கும், ஆதரவுக்கும் நன்றி. இப்பொழுது நமது நடவடிக்கைகளைத் தொடர்வோம்!

வணக்கத்துடன்



Alex Hürzeler

அரசு சபை உறுப்பினர்